

கணக்கியல் ஓர் அறிமுகம்

மாதிரி வினாத்தாள்-2

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:45:00 Hrs

Total Marks : 35

பகுதி-அ

5 x 1 = 5

- 1) நிறுவனம் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்கள்
(a) பொறுப்பாகும் (b) செலவாகும் (c) கடனீந்தோர் ஆவார்
- 2) சொத்துக்களிலிருந்து பொறுப்புக்களை கழித்தது
(a) எடுப்பு (b) முதல் (c) வரவு
- 3) நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது
(a) கணக்கு (b) நடவடிக்கை (c) சான்றுச் சீட்டு
- 4) வணிக நடவடிக்கைகளின் வகைபாடு
(a) மூன்று (b) இரண்டு (c) ஒன்று
- 5) கொள்முதல் திருப்பம் என்பது சரகளித்தோர்க்கு திருப்பி அளித்தக் காரணம்
(a) நல்ல தரம் (b) குறைவுடைய தரம் (c) மிக நல்ல தரம்

பகுதி-ஆ

3 x 2 = 6

- 6) கணக்கு ஏடுகள் பராமரிப்பு என்றால் என்ன?
- 7) கணக்கு ஏடுகள் பராமரிப்பு-இலக்கணம் தருக.
- 8) கணக்கு ஏடுகள் பராமரிப்பதன் மூலம் ஒரு வணிகர் எத்தகைய தகவல்களை அறிவார்?

பகுதி-இ

3 x 3 = 9

- 9) கணக்கு ஏடுகள் பராமரிப்பின் நோக்கங்கள் யாவை?
- 10) கணக்கு ஏடுகள் பராமரிப்பின் நன்மைகள் யாவை?
- 11) கணக்கு ஏடுகள் பராமரிப்பு, மற்றும் கணக்கியலுக்கான வேறுபாடுகள் யாவை?

பகுதி-ஈ

3 x 5 = 15

- 12) சிறு குறிப்பு வரைக: (அ) கடனாளிகள், (ஆ) கடனீந்தோர், (இ) சரக்கிருப்பு.
- 13) பின்வருவனவற்றை சுருக்கமாக விளக்குக.
(அ) சான்றுச் சீட்டு (ஆ) இடாப்பு (இ) கணக்குகள்
- 14) சிறு குறிப்பு வரைக: (அ) வருவாய் (ஆ) கொள்முதல் (இ) சொத்துகள்
